

BE A FORCE FOR GOOD



இப்பொழுது
ஆட்சேர்க்கப்படுகிறது



பொலிஸ் உத்தியோகத்தர்

பல்வேறுபட்டதும், சவாலாக இருக்கக்கூடியதுமான கடமைகளை ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் புரிகிறார். உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுக்காத்தல், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்தல் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு உதவிசெய்ய பொலிசார் சேவையாற்றுகிறார்கள்.

உங்களது ஆரம்ப ஆட்சேர்ப்புக்கானபயிற்சி முடிவடைந்ததும், ஒரு தகுதிகாண் நிலையில் உங்கள் வேலை Victoria Police உடன் ஆரம்பிக்கும். இந்தப் பதவியில் நீங்கள் நிரந்தரமாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு பொதுவான கடமைகள் பொலிஸ் உத்தியோகத்தராக நீங்கள் 2 ஆண்டுகளாகப் பயிற்சியையும், அனுபவத்தையும்ஒருங்கிணைத்துப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஒரு நாளில் 24 மணித்தியாலங்கள், வாரத்தில் 7 நாட்கள், விக்டோரிய சமுதாயப் பொதுமக்களுக்கு வேண்டிய சேவைகளை வழங்கவும் அல்லது எந்தவொரு முறையிடப்படக்கூடிய குற்றம் புரியப்பட்ட இடந்திற்கு முதலில் வருபவர்கள் பொதுக் கடமை உத்தியோகத்தர்களாவர் (General Duty Officers).

Victoria Police இன் பெரும்பான்மையான உத்தியோகத்தர்கள் ஒரு பொதுக் கடமைகள் அதிகாரியாக வேலைசெய்கிறார்கள் ஆனால், வழமையாக ஒரு முன் தேவைப்பாடாக ஆகக்குறைந்தது 2-4 ஆண்டுகள் பொதுக் கடமைகள் செயல்முறை அனுபவத்துடன் மேலதிக பயிற்சி தேவைப்படும் பல விஷேட பதவிகளும் இருக்கின்றன.

பொது கடமைகள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என்ன செய்கிறார்?

பொது கடமைகள் பொலிஸ் உத்தியோகத்தராக நீங்கள் கையாள வேண்டிய சில நிலவரங்கள் அடங்கிய பட்டியலொன்று கீழே தரப்பட்டுள்ளது:

- சமூக விரோத செயல்களைத் தடுத்தல்
- சமூக பாதுகாப்புக் கரிசனைகளைக் கையாளல்
- முரண்பாடுகளுக்கு முடிவுகாணல்
- விபத்துக்களில் சமூகமளித்தல்
- குற்றங்களை விசாரித்தல்
- வாகன சட்டத்தை வலியுறுத்தல்
- போதைவஸ்து, மதுபானத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கையாளுதல்
- சர்ச்சைக்குரிய நிகழ்வுகள், அவசரகாலங்களில் பங்கேற்றல்

ஒவ்வொரு முறைமாற்றுப் பணியிலும் நீங்கள் ஆற்றும் சேவை பற்றிய அன்றாட தகவல்களை தினக்குறிப்பு போல எழுதிவைப்பதுடன் நீங்கள் பங்குபற்றும் அநேகமான நிகழ்வுபற்றிய எழுத்துமூல பத்திரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டப்படுவீர்கள். நீங்கள் நீதிமன்றத்திற்கு வேண்டிய பத்திரங்களைத் தயாரிக்கும்படியும், அதைத் தொடர்ந்து சாட்சியமளிப்பதற்காக நீதிமன்ற விசாரணைகளில் பங்குபற்றுமாறும் கேட்கப்படுவீர்கள்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக வர எனக்குத் தகுதியுண்டா?

ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக Victoria Police இல் வேலை செய்வதற்கு தகுதிபெறப் பின்வரும் புகுமுக தகமைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்:

ஆஸ்திரேலிய பிரஜாவுரிமை அல்லது ஆஸ்திரேலிய நிரந்தர வதிவு வைத்திருக்க வேண்டும்

நல்ல குணாதிசயம், நற்பெயர் உடையவரெனக் காண்பிக்க வேண்டும்

ஆட்சேர்ப்பு நடைமுறையின்போது விண்ணப்பதாரிகளின் விசாலமான பின்புலப் பரிசீலனைகளை Victoria Police நடாத்தும். Victoria Police முன்னைய வரலாறு வழிகாட்டி தொடர்பான மேலும் தகவல்களுக்காகப் போய்ப்பாருங்கள்: <http://www.policecareer.vic.gov.au/police/forms-police>

குறிப்பு: உங்களுடைய கடந்தகால வரலாறு உங்கள் விண்ணப்பத்தைப் பாதிக்குமென நீங்கள் கவலைப்பட்டால், விண்ணப்பம் செய்ய முன்னர் சுயவிருப்பிலான வெளியீட்டுப் படிவத்தை Victoria Police ஆட்சேர்ப்புக் கிளைக்கு நீங்கள் சமர்ப்பிக்கலாம். இல் தரவிறக்கம் செய்யவும் <http://www.policecareer.vic.gov.au/police/forms-police>

மிகவும் குறைவான மருத்துவ தேவைகள்

இந்தப் பதவியை வகிப்பதற்கு Victoria Police இன் மருத்துவக் கொள்கைக்கு அமைவாக ஆகக்குறைந்த மருத்துவ தேவைப்பாடுகளை நீங்கள் பூர்த்திசெய்யவேண்டுமெனக் கேட்கப்படுவீர்கள். Victoria Police மருத்துவ வழிகாட்டுதல்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்குப் போய்ப்பாருங்கள்: <http://www.policecareer.vic.gov.au/police/forms-police>

குறிப்பு: விண்ணப்பத்தைப் பாதிக்கலாமென நீங்கள் கவலைப்பட்டால், விண்ணப்பிப்பதற்கு முன்னர் மதிப்பீட்டுக்காக Victoria Police மருத்துவ ஆலோசனை குழுவுக்கு மருத்துவ நிலமை பற்றிய ஆரம்ப விசாரணைப் படிவத்தை நீங்கள் சமர்ப்பிக்கலாம். தரவிறக்கம்: <http://www.policecareer.vic.gov.au/police/forms-police>

போதுமான ஆங்கில தொடர்பாடல் திறமைகளைக் காண்பித்தல்

ஒரு விண்ணப்பதாரியாக நீங்கள் நிரூபிக்க வேண்டிய அடிப்படைத்திறமைகளில் ஒன்று ஆங்கிலத்தில் நன்கு தொடர்புகொள்ளக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கவேண்டும் என்பதாகும். அதாவது, செயல்முறைப்படுத்துக் கட்டங்களில் உங்கள் பதவிக்கான கடமைகளை நீங்கள் திறமையுடன் நிறைவேற்றுவதற்கேற்ற தரத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க, எழுத, கிரகிக்க அத்துடன் வார்த்தையால் தொடர்புகொள்வதற்கான திறமையைக் கொண்டிருத்தலாகும்.

குறிப்பு: பொதுமக்களில் ஒருவருடன் அவரது சொந்த மொழியில் பேசக்கூடிய, இரு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறனுடைய விண்ணப்பதாரிகளில் Victoria Police விசேட ஆர்வம் கொண்டுள்ளது.

வயது 21 ஆண்டுகளுக்குக் குறைவானால், கல்வித்தகமைகளுக்கான சான்று

சமர்ப்பிக்கப்படவேண்டும்

பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரிகள் 18 வயதுடையோராக இருக்க வேண்டும். நீங்கள் 21 வயதுக்குக் குறைந்தவராயின், விண்ணப்பிப்பதற்கு முன்னர் நீங்கள் Victorian Certificate of Education (VCE), உயர்தர Victorian Certificate of Applied Learning (VCAL) அல்லது அதற்குச் சமமானதில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

விக்டோரிய சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் வேளையில் செல்லுபடியாகக்கூடிய அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் (பத்திரமாக அல்லது தன்னியக்கக் கருவியில் உரிமம் ஏற்றுக்கொள்ளப்படும்).

ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக வருவதற்கு விண்ணப்பிக்க முன்னர் வேறெந்த முக்கிய தகவல்களை நான் கவனத்தில் கொள்ள வேண்டும்?

- விக்டோரிய சமூகத்தின் தேவைகளுக்கு Victoria Police பதிலளிக்க உதவும் முகமாக நாளொன்றில் 24 மணித்தியாலங்கள், வாரத்தில் ஏழு நாட்கள், இரு வாரங்களில் 80 மணித்தியாலங்கள் பல்வேறு நேர அட்டவணையில் வேலை செய்வீர்கள்.
- உங்கள் பதவியின் ஆரம்பத்தில், Victoria Police ஆல் தீர்மானிக்கப்படுவதுபோல் விக்டோரியாவுக்குள்ளே எந்தவொரு இடந்திலும் கடமையைப் புரியுமாறு நீங்கள் கேட்கப்படலாம்.
- முரண்பாடான நிலவரம், கொடுமான குற்றவாளிகள், போதை மற்றும் மதுவால் பாதிக்கப்பட்டோரை நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிவரும்.
- உங்களுடைய தனிப்பட்ட, மதம் அல்லது அரசியல் சார்ந்த கருத்துக்களை ஒருபுறம் தள்ளிவிட்டு, மாநில சட்டத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.
- துப்பாக்கியை எடுத்துச் செல்லும்படி கேட்கப்படுவீர்கள்.
- கடமையின்போதும் ஏனைய வேளைகளிலும் உங்கள் நடத்தை உயர்தரத்தைக் கொண்டிருப்பதுடன் Victoria Police இன் பண்புகளைப் பிரதிபலிக்க வேண்டும்.
- கல்லூரியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீங்கள் முதல் உதவிச் சான்றிதழைப் பெறவேண்டும். அது உங்கள் கல்லூரிப் பயிற்சிக்கும், பதவியில் முதல் ஆண்டுக்கும் செல்லுபடியாகும்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கான விண்ணப்ப நடைமுறைகள் யாது?

விண்ணப்பதாரி என்ற வகையில், Victoria Police வேலைக்கு நீங்கள் தெரிவுசெய்யப்பட முன்னர் பின்வரும் படிநிலைகளில் நீங்கள் சித்தியடையவேண்டுமென வேண்டப்படுவீர்கள்:

படிமுறை 1	www.policecareer.vic.gov.au/police ஊடாக நேரடி (online) யாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்
படிமுறை 2	தகைமைப் பரிசீலனை
படிமுறை 3	நுழைவுப் பரீட்சை
படிமுறை 4	பின்புலப் பரிசீலனை
படிமுறை 5	உடலுறுதிச் சோதனை
படிமுறை 6	உளவியல் சோதனை
படிமுறை 7	உடல்நலச் சரிபார்ப்பு
படிமுறை 8	விரிவான சரிபார்ப்பு
படிமுறை 9	குழு நேர்முகப்பரீட்சை

பொலிஸ் உத்தியோகத்தருக்கான சம்பளம் மற்றும் நன்மைகள் யாவை?

- கல்லூரிப் பயிற்சியின் முதல் நாளிலிருந்து சிறந்த அடிப்படைச் சம்பளம்
- உங்கள் அடிப்படைச் சம்பளத்திற்கும் மேலாக வருடாவருட சம்பள உயர்வு மற்றும் மேலதிக மாற்று வேலைநேர தொகை
- தாராளமான ஓய்வுகால கொடுப்பனவு
- 9 வாரங்கள் வருடாந்த விடுமுறை
- பாதுகாப்புப் படை விடுமுறை; தாய்மைக்கால/தந்தைக்கான விடுமுறை; கல்வி விடுமுறை; நீண்டகால சேவை விடுமுறை
- நீண்டகால சேவை விடுப்பு
- சீருடைகள் விநியோகம்
- உங்கள் பதவிக்காலத்தில் தொடரும் கல்வி மற்றும் அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்கள்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக எந்தவித பயிற்சியை நான் பெறுவேன்?

Victoria Police உடனான உங்கள் பதவியின் முதல் 2 வருடங்களும் 12 வாரங்களுக்குமான ஆரம்பப்பயிற்சியில் அடங்குவது:

வாரம் 1 – 12	<p>ஒரு நிறுவனமான Victoria Police உடன் சேர்ந்துகொண்டவர்களுடன் பழகுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக உங்கள் கல்லூரியின் முதல் வாரம் ஓர் அறிமுக வாரமாக அமையும்.</p> <p>சட்டம், தொடர்பாடல் திறன்கள், உடற்பயிற்சி, நடைமுறைப் பாதுகாப்பு (துப்பாக்கிகள் அடங்கலாக) அத்துடன் சமூக ஈடுபாடு என்பவற்றுடன் கல்லூரியில் பயிற்சி ஆரம்பிக்கும்.</p> <p>நீங்கள் சட்டத்தை நிலை நாட்டுவதில் டிப்ளோமா POL50115 ஐ ஆரம்பிக்கும்போது 12 வது வார இறுதியில் நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்வீர்கள்.</p>
வாரம் 13 – 31	<p>பொதுமக்கள் ஒழுங்கு நடவடிக்கைப் பயிற்சி, குடும்ப வன்செயல் சம்பவங்களில் ஈடுபடும் பிரதேச வேன் (van) இல் கடமையாற்றல் போன்ற ஒரு பொலிஸ் நிலைய கடமைகளை நிறைவேற்றுவதுடன் கூடவே கல்லூரியில் பயிற்சி தொடரும்.</p> <p>நீங்கள் அறிவு, திறன் மற்றும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும்போது உங்கள் கடமைகள் விஸ்தரிக்கப்படும்.</p>
வாரம் 32 – 52	<p>முதல் விருப்பைத் தெரிவித்தவர் என்ற வகையில் பொலிஸ் நிலையத்தில் கல்லூரியின் பின்னரான பதவிகளைப் பொறுப்பேற்று நீங்கள் பெரும்சாலைப் பாதுகாப்பு மற்றும் RPDAS (வீதி உரோந்து, மதுப் பிரிவு - booze bus) உட்பட வீதிக்கட்டுப்பாட்டு அலகில் நேரத்தைக் கழிப்பீர்கள்.</p>
வாரம் 53 – 116	<p>நீங்கள் வாகன சாரதிப் பயிற்சியை முடித்து சாரதிக்கான வெள்ளி (silver) உரிமத்தைப் பெறுவீர்கள்.</p> <p>உங்கள் நியமனம் உறுதி செய்யப்படும் அத்துடன் பூர்த்தியாக்க வேண்டிய வேலைப் பழுவுடன் சேர்த்து ஒரு பொது கடமைகள் பொலிசாராக ஒரு பயிற்சி நிலையத்தில் அமர்த்தப்படுவீர்கள்.</p>

இந்தக் கால முடிவில், நீங்கள் காவல்துறை டிப்ளோமாவுக்கான எல்லாவித தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்துவிட்டால், ஒரு பொலிஸ் காண்ஸ்டபிளாக உங்கள் பதவியில் உறுதி செய்யப்படுவீர்கள் அத்துடன் உங்கள் டிப்ளோமாவைப் பெறுவீர்கள்.

இந்த முதற்கட்டப் பயிற்சி ஒரு ஆரம்பம் மாத்திரமே. உங்கள் சேவைக்காலம் முழுவதும் Victoria Police உறுப்பினர் என்ற வகையில் தொழிலுக்கான குறிப்பிட்ட பயிற்சியைத் தொடர்ந்தும் மேற்கொள்வீர்கள்.

அதிக தகவல் வேண்டுமா?

வருகை தரவும்: www.policecareer.vic.gov.au/police

அல்லது உங்கள் விசாரணைகளை மின்அஞ்சல் செய்யவேண்டியது: rsbmarketing@police.vic.gov.au

அல்லது எங்களை (03) 9247 3212 இல் அழையுங்கள்

